



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2483/25 - 2026 අප්‍රේල් මස 10 වැනි සිකුරාදා - 2026.04.10

2483/25 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் (இதன் பின்னர் “சட்டம்” எனக் குறிப்பிடப்படும்) 53 ஆம் பிரிவினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க ஆகிய நான், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டும், அமைச்சரவையின் அனுமதியைப் பின்பற்றியும், இக் கட்டளையின் மூலம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றேன்:

- (அ) அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் வணிகத்தை, இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடுவதற்கு, அமைச்சரவையானது 2026 மார்ச் 30ஆம் திகதியிட்ட 26/0621/804/083 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது;
- (ஆ) செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகத்தை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமையும்;
- (இ) குறித்த வணிகத்தை இரண்டாம் நிலை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக கருதுவதற்கான தர்க்க ரீதியான காரணங்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை II இல் குறிப்பிட்டுள்ளவாறாகும்; மற்றும்
- (ஈ) குறித்த சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை III இல் குறிப்பிட்டுள்ளவாறு அமைதல் வேண்டும் என்பதுடன், அவை அவ்



அட்டவணை II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வணிகமாகக் கருதுவதற்கான நியாயப்பாடு

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளான தேசிய நலன் அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை நிறுவுதலின் வெற்றியை உறுதி செய்வதற்காக, இவ்வணிகத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வணிகமொன்றாக பெயரிடும்போது குறித்த சட்டத்தின் 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நோக்கங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் முறைப்படி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமான ஜி.ஏ.சி சர்வீசஸ் தனியார் நிறுவனம், (GAC Services (Pvt) Ltd) வரையறுக்கப்பட்ட ஜி.ஏ.சி குரூப் (ஹோல்டிங்ஸ்) நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும். டுபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜி.ஏ.சி குரூப் (ஹோல்டிங்ஸ்) நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 அமைப்புகளையும் சுமார் 1,800 பணியாளர்களையும் கொண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றது. 1956 ஆம் ஆண்டு முதல் கப்பல் போக்குவரத்து, விநியோகம் மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பரந்த அளவிலான சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், உலகளாவிய ரீதியில் 300 க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும் 8,000 பணியாளர்களையும் கொண்டுள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தில் ஜி.ஏ.சி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம், குழுமத்தின் உலகளாவிய நிர்வாக மற்றும் ஆதரவுப் பணிகளை இந்த அமைப்பிற்கு மாற்றுவதன் மூலம் அதன் செயல்பாட்டுக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகும். இந்த மையமானது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஜி.ஏ.சி இன் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். அத்துடன், உயர்தர சேவை வழங்கலை உறுதிப்படுத்தும் அதேவேளை, செயல்முறைகளை முறைப்படுத்தவும், வினைத்திறனை மேம்படுத்தவும் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் இது இலக்கு கொண்டுள்ளது. இது ஜி.ஏ.சி குழுமத்தின் உலகளாவிய வலைப்பின்னலை வலுப்படுத்துவதுடன், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான கப்பல் மற்றும் விநியோகச் சேவைகளின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும். இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் உள்ள ஜி.ஏ.சி குழும நிறுவனங்களுக்கு ஒத்துழைப்புச் சேவைகளை வழங்கும் என்பதுடன், இதற்கான செயல்பாட்டு நிதியுதவியானது டுபாயிலுள்ள ஜி.ஏ.சி குழுமத் தலைமையகத்திலிருந்து பெறப்படும்.

திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, GAC சர்வீசஸ் (பிரைவட்) லிமிடெட் (GAC Services (Pvt) Ltd) நிறுவனம் இலங்கையில் கப்பல் முகவர், கப்பல் பராமரிப்பு சேவைகள், கடல்சார் ஆய்வாளர்கள், கப்பல் வாடகைக்கு எடுத்தல், கொள்வனவு சேவைகள் , கடலோர துளையிடும் மேடை இடமாற்றங்கள், துளையிடும் மேடை முகவர், மைய முகவர், எரிபொருள் நிரப்புதல் , கால்வாய் மற்றும் நீரிணை கட்டி , விலைப்பட்டியல் சேவைகள் , கப்பல் உடற்பகுதி சுத்தம் செய்தல் , படகுச் சேவைகள் , கப்பல் விநியோக சேவைகள் , கடல்சார் பயிற்சி , (பாதுகாப்பு மற்றும் இழப்பீடு/கப்பல் மற்றும் இயந்திரங்கள்) காப்புறுதி சேவைகள், பாதுகாப்பு முகவர், ஒப்பந்த விநியோகங்கள் , சரக்கு அனுப்புதல் , சுங்க தரகர் , நிகழ்வு தளவாடங்கள் , திட்ட தளவாடங்கள், சர்வதேச இடமாற்றம், கப்பல் உதிரிபாகங்கள் தளவாடங்கள், உள்நாட்டு போக்குவரத்து/சரக்கு இழுவை, விநியோகச் சங்கிலி மேலாண்மை , பொழுதுபோக்கு மற்றும் நேரடி நிகழ்வு விநியோகங்கள் , மனிதாபிமான உதவி சரக்குகள் , கப்பற்படை செயல்பாடுகள் , மனிதவள விநியோகம், உலகளாவிய திறன் மைய செயல்பாடுகள் , நிர்வாக ஆதரவு மற்றும் சட்ட மற்றும் இணக்க ஆதரவு உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்பு சேவைகளை வழங்கும். இந்த முயற்சியின் இலக்குச் சந்தையானது, இலங்கையைத் தளமாகக் கொண்டவர்கள் தவிர்ந்த, உலகளவில் உள்ள கப்பல் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கப்பல் வாடகைக்கு எடுப்பவர்களை உள்ளடக்கியது. இவர்களில் பலர் GAC குழுமத்தின் (GAC Group) தற்போதைய வாடிக்கையாளர்களாவர்.

அட்டவணை III

அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவாக்கங்கள்		வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள்	ஆரம்பமாகும் திகதி	முடிவடையும் திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ், அனைத்து ஆதாயங்கள் மற்றும் இலாபங்கள் மீதான கூட்டிணைக்கப்பட்ட வருமான வரியானது, 7.5% எனும் சலுகை வரி வீதத்தில் அறவிடப்படும்	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி.	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 4 ஆண்டுகளில்
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
6	சங்கக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகம்சார் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகளுக்கும், இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகள், சுங்கத்தீர்வைகள் மற்றும் கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படும்	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதியில்
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக விமான நிலையஅறவிட்டுச் அபிவிருத்தித் தீர்வைச் சட்டம்	ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகம்சார் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகளுக்கும், இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகள், சுங்கத்தீர்வைகள் மற்றும் கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படும்	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதியில்
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகம்சார் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகளுக்கும், இச்சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகள், சுங்கத்தீர்வைகள் மற்றும் கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படும்	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதியில்

அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவாக்கங்கள்	வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புகள் அல்லது ஊக்குவிப்புகள்	ஆரம்பமாகும் திகதி	முடிவடையும் திகதி
9 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரிச் சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது
10 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலை நிறுத்தம் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு, 11 ஆம் பிரிவு மற்றும் 12 ஆம் பிரிவு ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் போது.
11 பொழுதுபோக்கு வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச் சட்டத்தின் 2 ஆம் பிரிவிலிருந்து விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் போது.
12 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டம்	2022 யூன் 3 ஆம் திகதிய 2282/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அந்நியச் செலாவணி (கொழும்புத் துறைமுக நகரத்திலான முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் நீங்கலாக, இச்சட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	இக்கட்டளை பிரசுரிக்கப்படும் திகதி	அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் உரிமம் காலாவதியாகும் போது அல்லது முடிவுறுத்தப்படும் போது.
13 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்ட தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டம்	இச் சட்டத்தின் கீழ் எவ்வித வரிவிலக்கும் அல்லது ஊக்குவிப்பும் வழங்கப்படவில்லை	பொருத்தமற்றது	பொருத்தமற்றது

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.